



දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය බදුල්ල

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින්
සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක
119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන
පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම

මාවட்ட සෙයලක කාරියාලය - පතුளை

පාරාලාමනේරත්තීන් அரச கணக்குக் குழுவினால்
முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நிலையியற்
கட்டளை இலக்கம் 119(4) இன் கீழ் கௌரவ
அமைச்சரின் அவதானிப்புக்களும் மற்றும் அது
தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும்
பாராලாමனேரத்திற்கு சமர்ப்பித்தல்

District Secretariat – Badulla

Submission of observation of Hon. Minister and steps taken
with regards to the reports labled by the Committee on
Public Accounts in terms of Standing Order

No.119 (4)

இலங்கை பாராளுமன்றத்தின் அரசு கணக்கு குழுவின்மூலம் முன்வைக்கப்படும் நிலையியற் கட்டளை 119 (4) தொடர்பான அவதானிப்புக்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாராளுமன்றத்திற்கு முன் வைத்தல்

பாராளுமன்ற தொடர் வெளியீட்டு எண் - 183

மாவட்ட செயலக காரியாலயம் - பதுளை

அரசு கணக்கீட்டுக் குழுவின்மூலம் சுட்டிக் காட்டப்படும் குறைபாடுகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்	கணக்குக்கு பொறுப்பு கூறும் உத்தியோகத்தர் எடுத்துள்ள நடவடிக்கைகள்	தற்போதைய தேர்ச்சி நிலைமை
கணக்கீட்டாளர் மூலம் முன் வைக்கப்படும் அனைத்து கணக்கீட்டு அறிக்கைகளுக்கு ஒரு மாத காலத்துக்குள் பதிலளிக்காமல் இருந்தமை.	ஏற்றுக்கொள்கப்பட்டுள்ளது. காலாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கணக்காய்வு முகாமை குழு கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்ச்சி விமர்சனம் செய்யப்பட்டது. இதன் போது, கால தாமதம் அடையாமல் செயற்படுதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கணக்காய்வு அறிக்கைக்கு பதில் சரியான கால இடைவெளிக்குள் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.	எதிர்காலத்தில் கால தாமதத்தினை தவிர்த்து 100% தேர்ச்சியினை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
31.03.2016 திகதியிட்ட அரசு நிதிச் சுற்றறிக்கை எண் 05/2016 இன் படி, பொருட் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கைகள் கணக்காய்வாளருக்கு உரிய திகதியில் சமர்ப்பிக்கப்படவில்லை.	31.03.2016 திகதியிட்ட அரசு நிதிச் சுற்றறிக்கை எண் 05/2016 இன் படி குறிப்பிட்ட திகதியில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.	2020ஆம் ஆண்டு முதல் பொருட் கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வருடாந்த பொருட் கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட மேலதிக பொருள் உபரிகள், குறைபாடுகள் மற்றும் பிற பரிந்துரைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படவில்லை.	ஏற்றுக்கொள்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான உள்ளக கணக்காய்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குழப்பமான செய்முறைப் புத்தகங்களைச் சரியாகப் பராமரிக்கத் தேவையான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலதிக பொருள் உபரிகள் மற்றும் குறைபாடு கண்டறிவதில் சிக்கல் நிலை உள்ளதால், அதை தீர்க்கும் வகையில் பொருட் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டது.	2023 வருடத்தின் அந்த மேலதிக குறைபாடு சரியாக அடையாளப்படுத்தப்பட்டு பரிந்துரைகள் சரியான காலத்துக்குள் செய்விக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட வாகனங்களுக்காக தினசரி இயக்கக் குறிப்புகள் மற்றும் மாதாந்தி சுருக்க அறிக்கைகள் கணக்காய்வாளருக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	ஒதுக்கப்பட்ட வாகனங்களுக்காக தினசரி இயக்க குறிப்புகள் மற்றும் சுருக்கக் குறிப்புகள் சரியான காலத்திற்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.	இது வரைக்குமான தேர்ச்சி 90% ஆகும்.
வாகனம் ஒன்று முழுமையாக பழுதுபட்டு 6 மாதங்களுக்கு குறைவான காலத்தினுள் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கவில்லை.	இந்த வாகனங்கள் 13 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. 2018ம் ஆண்டு வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை, இக்	தற்போது இதன் தேர்ச்சி 75% நிறைவடைந்துள்ளது.

	<p>காலதாமதத்தால், பொறுப்புக் கூற வேண்டிய அலுவலர் மரணித்தமை, அதனால் நடவடிக்கை எடுப்பதில் உள்ள சட்ட சிக்கல்கள், மதிப்பீட்டு பிரச்சினைகள், ஆவணங்கள் காணாமல் போதல், விபத்து தொடர்பான வழக்கு மற்றும் ஆரம்ப விசாரணை அறிக்கைகள் இல்லாமை போன்ற சிக்கல்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>	
<p>2016.12.29 திகதியிட்ட அரசு நிதிச் சுற்றறிக்கை எண் 05/2016 இன் படி, 3.1 பந்தியில் குறிப்பிட்டதன் பிரகாரம் மாவட்டச் செயலக காரியாலயத்திற்கு உரித்தான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கல் தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டிருக்கவில்லை.</p>	<p>2016.12.29 திகதியிட்ட அரசு நிதிச் சுற்றறிக்கை எண் 05/2016 இன் படி, 3.1 பந்தியில் குறிப்பிட்டதன் பிரகாரம் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டது. 08.06.2022 அன்று நடைபெற்ற கணக்காய்வு குழுவின் முடிவின்படி, எனது எண் BD/EHM/06/03/20 மற்றும் 19.07.2022 திகதியிட்ட கடிதத்தின் மூலம், சுற்றறிக்கையின் விதிகளின்படி தொடர்புடைய தொழில்நுட்ப அறிவு கொண்ட அதிகாரிகளை நியமித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.</p>	<p>தற்போது இதன் தேர்ச்சி 90% நிறைவடைந்துள்ளது.</p>
<p>ஒரு வருடத்திற்கும் மேலாக மீள் செலுத்தப்படாத கடன் மிகுதி இருந்தமை.</p>	<p>இந்த நிலுவை கடன் நிலுவைகளில் இருந்து மாகாண சபை அதிகாரிகள் தொடர்பான கடன் நிலுவைகளை தீர்ப்பது குறித்து மாகாண சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவையில் உள்ள கடன் மீதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரூ. 80,300.00 கடன் நிலுவைத் தொகையை சரி செய்வதற்கான போதிய தகவல்கள் மேலும் கோரப்பட வேண்டியிருப்பதால், 2007 ஆம் ஆண்டுக்கான கணினி அச்சிடப்பட்ட பிரதிகளை திறைச் சேரியிலிருந்து வழங்குமாறு திறைச்சேரியிடம் கோரப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கின்றோம்.</p>	<p>ஏனைய கடன் மிகுதி தவணை முறையில் அரவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண சபையின் கடன் மிகுதியுள் 167,281.00 ரூபாய் கடன் மிகுதி மீள் செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>பொது வைப்புக்கணக்கில் உள்ள காலாவதியான வைப்புகளைப் பொறுத்தவரை, நி.பி 571 இன் படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.</p>	<p>இது தொடர்பாக கணக்காய்வு குழு கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. நி.பி. 157 தொடர்பான கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை 30.06.2017 அன்று நடைமுறைப்படுத்துவது தொடர்பான உள்ளக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p>	<p>தற்போது இதன் தேர்ச்சி 100% உம் நிறைவடைந்துள்ளது.</p>

நிருவனத்தினால் பராமரிக்கப்படும் இணைத்தளத்தின் மூலம் பொதுமக்களின் மனுக்கள் மற்றும் கருத்துக்களை அறிவிக்கும் வசதிகள் வழங்கியிருக்கப்படவில்லை.	ஏற்றுக்கொள்கப்பட்டுள்ளது பிரதேச செயலக காரியாலயங்களில் இம்முறைமையினை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.	மாவட்ட செயலக காரியாலயத்தின் இணையத்தளத்தில் 2022.05.13 ஆம் திகதியிலிருந்து இவ்வசதி செய்து தரப்பட்டுள்ளது.
2018 ஏப்ரல் 27 திகதியிட்ட எண் MSDW/08/65 நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சின் சுற்றறிக்கை விதிகளின் படி, நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பிற்காக நியமிக்கப்படவுள்ள இரண்டு பிரதிநிதிகள் பற்றிய விவரங்கள் நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சுக்கு தெரிவிக்கப்படவில்லை.	சுற்றறிக்கை விதிகளின்படி நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது.	2020 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைப்பிற்காக நியமிக்கப்பட வேண்டிய இரண்டு பிரதிநிதிகள் பற்றிய விவரங்கள் நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 24, 2018 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2018 இன் விதியின்படி, முறையாக தயாரிக்கப்பட்ட மனித வள திட்டமிடல் தயாரிக்கப்படவில்லை.	ஜனவரி 24, 2018 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2018 இன் விதியின்படி, மனித வள திட்டமிடல் தயாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.	2020 வருடத்திலிருந்து 2 ஜனவரி 24, 2018 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2018 இன் விதியின்படி, மனித வள திட்டமிடல் தயாரிக்கப்படுகின்றது.
முழு ஊழியர்களையும் ஒன்றிணைத்த வினைத்திறன் தொடர்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கவில்லை.	இது தொடர்பாக பயிற்சி பாடநெறி ஒன்று கோரப்பட்டுள்ளது.	2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமயந்தி பரணகம்,
மாவட்ட செயலாளர்,
மாவட்ட செயலக காரியாலயம்,
பதுளை.

DAMAYANTHI PARANAGAMA
Government Agent/District secretary
Badulla.

டபிள்யூ.ச. அருண் சாந்தப்ரியா,
பிரதான கணக்காளர்,
மாவட்ட செயலக காரியாலயம்,
பதுளை.

W.A. Aruna Shanthapriya
Chief Accountant
For District Secretary, Badulla

மாவட்ட செயலாளரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் துடையாளம் காணப்பட்ட குறைபாடுகளுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலாளரிற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.



Neel Bandara Hapuhinne
Secretary
Ministry of Public Administration, Home Affairs,
Provincial Councils & Local Government
Home Affairs Division

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.

அரசாங்க கணக்குக் குழு மூலம் மாவட்ட செயலாளரிடமிருந்து வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அக்குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சின் செயலாளருக்கு நான் அறிவுறுத்தியுள்ளதான், அச்செயற்பாடுகள் மூலம் 2023 ஆம் ஆண்டிற்குள் அதன் அடைவ மட்டத்திலிருந்து உயர் மட்டத்தை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றேன்.

2nd ap 52

பிரதம அமைச்சர் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.